



ශ්‍රී ලංකා මහ බංකුව
இலங்கை மத்திய வங்கி
CENTRAL BANK OF SRI LANKA

தொடர்புட்டாச் தினைக்களம்

30, ஜனாதிபதி மாவட்டத் தெரும்பு 01, இலங்கை.

தொலைபேசி: 2477424, 2477423, 2477418

தொலைநெட: 2346257, 2477739

மின்னால்சல்: decommunications@cbsl.lk, communications@cbsl.lk

வெப்பக்கம்: www.cbsl.gov.lk

பத்திரிகை வெளியீடு

வெளியீடுபவர்

பொருளாதார ஆராய்ச்சித் தினைக்களம்

திங்கள்

2020.08.20

நாணயக் கொள்கை மீளாய்வு: 2020 ஒக்டோபர்

இலங்கை மத்திய வங்கி அதன் தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கை நிலையினைத் தொடர்கிறது

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை, 2020 ஒக்டோபர் 19ஆம் நாளன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில், மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் அதன் தற்போதைய மட்டங்களான முறையே 4.50 சதவீதம் மற்றும் 5.50 சதவீதங்களில் பேணுவதென தீர்மானித்தது. இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்ட கொள்கைத் தளர்த்தல் வழிமுறைகளினை சந்தைக் கடன் வழங்கல் வீதங்கள் இன்னமும் முழுமையாகப் பிரதிபலிக்கவில்லையாகையால் தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கை நிலையினை தொடரவேண்டிய அவசியத்தினை சபை அங்கீகரித்திருக்கிறது. மிக அதிகமாகவிருப்பதாகக் கருதப்படுகின்ற குறிப்பிட்ட சில வட்டி வீதங்களைக் குறைப்பதற்கு இலக்கிடப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றுவதற்கு சபை தீர்மானித்திருக்கிறது. இது, சிறியளவிலான கடன்பாட்டாளர்களுக்கு உதவும். குறைக்கப்பட்ட பணவீக்க நிலைமைகளைக் கருத்திற்கொண்டு, சபையானது ஒட்டுமொத்த சந்தைக் கடன் வழங்கல் வீதங்கள் மேலும் குறைவடையுமெனவும் அதன் மூலம் உற்பத்தியாகக் கொருளாதார நடவடிக்கைகளுக்கான கடன்பாடுகளை ஊக்குவிக்கப்படுமெனவும் கொவிட்-19 இனால் பாதிக்கப்பட்ட வியாபாரங்களுக்கும் அதேபோன்று பரந்த பொருளாதாரத்திற்கும் வலுப்படுத்தப்பட்ட ஆதரவினை வழங்குமெனவும் எதிர்பார்க்கிறது.

கொவிட்-19 தொற்று விரைவாகப் பரவி வருவதற்கு மத்தியில் உலகளாவிய நாணயத் தளர்த்தல் தொடர்கிறது

கொவிட்-19 தொற்றின் விரைவான பரவல் மற்றும் அதனுடன் தொடர்பான கட்டுப்படுத்தும் வழிமுறைகள் என்பன ஆண்டின் முதலரைப்பகுதியில் உலகளாவிய பொருளாதாரத்தில் கணிசமான சரிவினை ஏற்படுத்தியிருக்கின்றன. இதற்குப் பதிலிறுத்துகின்ற விதத்தில் பெரும்பாலும் முன்னேற்றும் கண்ட பொருளாதாரத்தினதும் அதேபோன்று தோற்றும்பெற்றுவரும் சந்தைகள் மற்றும் அபிவிருத்தியடைந்துவரும் பொருளாதாரங்களினதும் அனைத்து மத்திய வங்கிகளும் பொருளாதார நடவடிக்கைகளின் மீட்சிக்கு ஆதரவளிக்கும் விதத்தில் தொடர்பான அரசாங்கங்களின் இறைத் துண்டல்களுடன் சேர்த்து நாணயத் தளர்த்தல் வழிமுறைகளை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தி வருகின்றன.

கொவிட்-19 தொற்றினால் மோசமாகப் பாதிக்கப்பட்ட உள்ளாட்டுப் பொருளாதார நடவடிக்கைகள் 2020இன் பின்னரைப்பகுதியில் மீட்சியடையுமென எதிர்பார்க்கப்படுகின்றன

தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட தற்காலிக மதிப்பீடுகளின்படி, 2020இன் முதற்காலாண்டுப் பகுதியில் இலங்கையின் பொருளாதாரம் 1.6 சதவீதத்தினால் சுருக்கமடைந்துள்ளது. இது மத்திய வங்கியின் எதிர்பார்ப்புக்களுக்கு மாறானதாகவுள்ளது. கிடைக்கத்தக்க குறிகாட்டிகளின்படி 2020இன் இரண்டாம் காலாண்டுப்பகுதியில் பொருளாதார நடவடிக்கைகளின் மீதான கொவிட்-19 இன் மோசமான தாக்கம் கணிசமானதாகவிருக்கும் போல் தோன்றுகின்றது. எனினும், மேம்பட்ட அரசியல் உறுதிப்பாடு, வியாபார நம்பிக்கைகளில் காணப்பட்ட மேம்பட்ட பெறுபேறுகள் மற்றும் நாணய, இறைத் துண்டல்களின் காலம்கடந்த தாக்கம் என்பனவற்றின் ஆதரவுடன் பொருளாதார நடவடிக்கைகள் குறிப்பாக 2020இன் நான்காம் காலாண்டுப்பகுதியில் விரைந்து முன்னேற்றமடையுமென எதிர்பார்க்கப்படுகிறது. நான்காம் காலாண்டில் எதிர்பார்க்கப்படுகின்ற இவ்வுத்வேகம் இவ்வாண்டுப்பகுதியில் நாடு நேர்க்கணியமானதொரு வளர்ச்சியைப் பதிவுசெய்வதற்கு மிக இன்றியமையாததாகும். இறக்குமதிகளுக்குப் பதிலீடான உள்ளாட்டு உற்பத்திகள் மற்றும் ஏற்றுமதிகளைத் தூண்டுதல் மீது அதிகரித்தளவில் கவனம்செலுத்தப்படுவது குறுங்கால வளர்ச்சியை உந்துவதுடன் நீண்டகாலத்தில் கணிசமான தாக்கங்களுக்கான சாத்தியத்தையும் கொண்டுள்ளது. எதிர்பார்க்கப்படுவதும் நீண்டகாலத்தில் கணிசமான தாக்கங்களை ஏற்படுத்தும் சாத்தியம் காணப்படுகிறது. குறுங்காலத்திற்கு அப்பால் நீடித்து நிலைத்திருக்கும் வளர்ச்சி உத்வேகத்தை பேணுவதற்கு பொருளாதாரத்தில் காணப்படும் அமைப்பியல் பிரச்சனைகளைக் கீர்திருத்தங்களைத் தேவைப்படுத்தும்.

முன்கூட்டு எடுக்கப்பட்ட வழிமுறைகளின் ஆதரவுடன் வெளிநாட்டுத் துறை மேம்பட்டிருக்கிறது


வெளிநாட்டுத் துறை தொடர்ந்தும் தாக்குப்பிடிக்கக்கூடிய தன்மையினை எடுத்துக்காட்டி கொவிட்-19 தொற்றுக்கு மத்தியில் நடைமுறைப்படுத்தப்பட்ட முன்மதியடைய வழிமுறைகளின் தாக்கத்தினைப் பிரதிபலிக்கின்றது. இறக்குமதிக் கட்டுப்பாடுகள் மற்றும் குறைவடைந்த உலகளாவிய பெற்றோலிய விலைகள் என்பனவற்றின் ஆதரவுடன் ஏற்றுமதிகளின் சுருக்கத்தினைவிட இறக்குமதிகளின் சுருக்கம் விழுசிக்காணப்பட்டமையின் காரணமாக 2020இன் முதலரைப்பகுதியில் வர்த்தகப் பற்றாக்குறை குறுக்கமடைந்தது. 2020 மாச்சிலிருந்து அவதானிக்கப்பட்ட வீழ்ச்சியடைந்து செல்லும் போக்கிற்கு மாறாக யூனில் தொழிலாளர் பணவனுப்பல்களில் ஓரளவு முன்னேற்றும் அவதானிக்கப்பட்டது. எனினும், கொவிட் தொற்றின் காரணமாக தொடர்ந்தும் இயங்குவதற்கு உண்ணாட்டு சுற்றுலாவின் மீது தங்கியிருக்கும் சுற்றுலாத் துறை 2020இல் வெளிநாட்டுச் செலாவணி வருவாய்களில் கணிசமான வீழ்ச்சியொன்றிற்கு முகங்கொடுக்கும். 2020 மாச்சு-ஏப்பிற்கு காலப்பகுதியில் பதிவுசெய்யப்பட்ட கணிசமான பெறுமானத் தேய்வினைத் தொடர்ந்து ஜக்கிய அமெரிக்க டொலருக்கெதிரான இலங்கை ரூபாவின் தேய்வு ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 1.3 சதவீதத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. சந்தைகளிலிருந்தான வெளிநாட்டுச் செலாவணி கொள்வனவுகள் மற்றும் இந்திய ஒதுக்கு வங்கி மற்றும் உரிமம்பெற்ற வங்கிகளுடனான பரஸ்பர பரிமாற்றும் மூலமான வெளிநாட்டு நாணயங்கள் என்பனவற்றினுடாக மத்திய வங்கி அதன் ஒதுக்கினை பேணக்கூடியதாகவிருந்ததுடன் 2020 யூலை இறுதியில் மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் ஐ.அ.டொலர் 7.1 பில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ளது. அது, 4.7 மாத இறக்குமதிகளை உள்ளடக்கக்கூடியதாகவும் இருந்தது.

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணினை அடிப்படையாகக் கொண்ட முதன்மை மற்றும் மையப் பணவீக்கம் 2020 யூலையில் சிறிதளவால் விரைவடைந்த போதும் ஒப்பிட்டு ரீதியில் இன்னமும் குறைவான மட்டங்களிலேயே காணப்படுகின்றது. தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணினை அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கமும் மையப் பணவீக்கமும் 2020 யூனில் விரைவடைந்து உணவுப் பணவீக்கத்தின் தாக்கத்தினை முக்கியமாகப் பிரதிபலித்தது. அத்தகைய குறுங்காலத் தளம்பல்களுக்கு மத்தியிலும் பொருத்தமான கொள்கை வழிமுறைகளின் காரணமாக பணவீக்கம் அண்மிய காலத்திலிருந்து நடுத்தரகாலம் வரையான பகுதியில் விரும்பத்தக்க 4-6 சதவீத வீச்சில் தொடர்ந்தும் காணப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

முதன்மைப் பணவீக்க (கொ.நு.வி. சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்டது) எறிவுகள்: பணவீக்கம் அண்மிய காலத்தில் குறைக்கப்பட்ட நிலையில் தொடர்ந்தும் காணப்படுமென எறிவுசெய்யப்பட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சியைத் தூண்டுவதற்காக மேற்கொள்ளப்பட்ட வழிமுறைகளின் தாக்கமும் வழைம் நிலைமைக்குத் திரும்புகின்ற உலகளாவிய எண்ணைய் விலைகளும் 2022இன் நடுப்பகுதியளில் பணவீக்கத்தின் மீது ஒரளவு மேல்நோக்கம் அழுத்தங்களைத் தோற்றுவிக்கக்கூடும்.

குறிப்பு: ஒரு எதிர்வகூறுள்ளது ஒரு வாக்குறுதியோ அல்லது கூப்பாடு அல்ல.

வரைபடம்: 01



மூலம்: இலங்கை மத்திய வங்கி அலுவலர் எறிவுகள்

வீச்சு வரைபடமானது படிப்படியாக மங்கலவடைகின்ற நிறங்களுடைய நம்பக இடைவெளிகளைப் பயன்படுத்தி அடிப்படை எறிவுப் பாதையைச் சூழ்ந்துள்ளது. நிச்சயமற்றதன்மையைத் தெளிவுபடுத்துகின்றது. எறிவானது 2020 ஒக்டோபுஸ் எதிர்வகூறு வட்டத்தின் போது கிடைக்கத்தக்காகவிருந்த தரவும் மற்றும் எடுகோள்கள் மற்றும் பகுத்துணர்வுகளையும் பிரதிபலிக்கிறது.

வரைபடத்தில் காட்டப்பட்ட நம்பக இடைவெளிகள் நடுத்தர காலத்தில் பணவீக்கம் தளம்பலடையக்கூடிய பெறுமதிகளின் வீச்சுக்களைக் குறிக்கின்றது. விசேடமாக, கடுமேபச்சை நிறத்தினால் நிறந்திடப்பட்ட பரப்பு 50 சதவீத நம்பக இடைவெளிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி உண்மையான பணவீக்கம் இந்த இடைவெளிகளுள் இருப்பதற்கு 50 சதவீத நிகழ்தகவு இருப்பதனைக் குறிக்கின்றது. நம்பக இடைவெளிகள் நீண்ட காலப் பரப்பெல்லையில் பணவீக்கத்தினை எதிர்வகூறுவதிலுள்ள அதிகரித்த நிச்சயமற்ற தன்மையைக் காட்டுகின்றது.

தனியார் துறைக்கான கொடுக்டனின் மெதுவான வளர்ச்சி எதிர்காலத்தில் படிப்படியாக மீட்சியடையுமென எதிர்பார்க்கப்படுகிறது

வர்த்தக வங்கிகளினால் தனியார் துறைக்கு வழங்கப்பட்ட கொடுக்டன் வளர்ச்சி ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2020 யூனில் குறைவடைந்த வேளையில், சந்தையில் பாரிய மிகையான திரவத்தன்மை காணப்பட்டமைக்கிடையிலும் தொடர்ந்து இரண்டாவது மாதமாக 2020 யூனில் வெளிநின்ற கொடுக்டனின் அளவு சுருக்கமடைந்து காணப்பட்டது. எனினும், அதிகரித்த பொருளாதார நடவடிக்கை, அரசியல் உறுதிப்பாடு உயர்வடைந்தமையின் காரணமாக மேம்பட்ட வியாபார மனோபாவம், குறைவடைந்துவரும்

சந்தைக் கடன் வழங்கல் வீதங்கள், கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட வியாபாரங்களுக்கான சலுகை ரீதியான கொடுகடன் திட்டங்களின் பேரிலான கடன் பகிர்ந்தளிப்புக்கள் உயர்வடைந்தமை என்பனவற்றின் தூண்டுதலினால் எதிர்வரும் காலத்தில் தனியார் துறைக்கு வழங்கப்படும் கொடுகடனில் படிப்படியான மீட்சியொன்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் அரசு துறைக்கான கொடுகடன் அண்மைய மாதங்களில் உயர்வடைந்து அரசாங்கத்தின் உயர்வடைந்த நிதியிடல் தேவைப்பாடுகளை பிரதிபலித்ததுடன் இதன் மூலம் 2020இன் இதுவரையான காலப்பகுதியில் விரிந்தபணம் குறிப்பிடத்தக்களவிற்கு விரிவடைவதற்குக் காரணமாகவும் காணப்படுகிறது.

நாணயத் தளர்த்தல் வழிமுறைகளின் தாக்கம் சந்தை வட்டி வீதங்களில் ஏற்பட்ட அண்மைக்கால குறிப்பிடத்தக்க வீழ்ச்சிகளில் பிரதிபலிக்கப்பட்டது

2020இன் இதுவரையான காலப்பகுதியில் மத்திய வங்கியினால் பின்பற்றப்பட்ட தொடர்ச்சியான கொள்கைகள் மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தல் வழிமுறைகளுக்கு பதிலிறுத்தும் விதத்தில் 2020 யூலையில் சந்தை கடன் வழங்கல் வீதங்களில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியொன்று அவதானிக்கப்பட்டது. சந்தை கடன் வழங்கல் வீதங்களில் செய்யப்பட்ட படிப்படியான குறைப்புடன் வர்த்தக வங்கிகளினால் புதிய கடன் வழங்கல் மீது பிரயோகிக்கத்தக்க வட்டி வீதங்கள் சராசரியாக ஒற்றை இலக்க மட்டங்களுக்கு தற்பொழுது குறைவடைந்துள்ளன. சராசரி நிறையேற்றப்பட்ட முதன்மைக் கடன் வழங்கல் வீதமும் அண்மைய வாரங்களில் கணிசமாக வீழ்ச்சியடைந்துள்ளது. ஓட்டுமொத்த சந்தை வட்டி வீதங்களில் அண்மையில் ஏற்பட்ட வீழ்ச்சி ஊக்கமளிப்பதாக இருக்கின்ற வேளையில் சில சந்தை கடன் வழங்கல் வீதங்கள் இன்னமும் மிகையானதாக விளங்கி, குறிப்பாக சிறிய கடன்பாட்டாளர்களினைப் பாதிப்பதாகக் காணப்படுகின்றன. அண்மைய கடந்த காலத்தில் பின்பற்றப்பட்ட நாணயத் தளர்த்தல் வழிமுறைகளுடன் இணைந்துசெல்லும் விதத்தில் ஓட்டுமொத்த சந்தைக் கடன் வழங்கல் வீதங்கள் மேலும் வீழ்ச்சியடையுமென எதிர்பார்க்கப்படுவதுடன் இது கொடுகடனின் தாங்கக்கூடிய தன்மை அதிகரித்து எதிர்வரும் காலத்தில் பொருளாதார நடவடிக்கைகளின் மீட்சிக்கு ஆதரவளிப்பதற்கு இன்றியமையாததாகவிருக்கும்.

கொள்கை வீதங்கள் தற்போதைய மட்டங்களில் பேணப்படுகின்ற வேளையில் கடன் வழங்கலை ஊக்குவிப்பதற்கு மேலும் வழிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன

மேலே எடுத்துக்காட்டப்பட்டவாறு, தற்போதைய மற்றும் எதிர்பார்க்கப்படுகின்ற பேரண்டப் பொருளாதார அபிவிருத்திகளை பரிசீலனையில் கொண்டு நாணயச் சபை 2020 ஒக்டோ 19ஆம் நாளன்று நடாத்தப்பட்ட அதன் கூட்டத்தில் தற்போதைய தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கை நிலை பொருத்தமானது என்ற கருத்தினைக் கொண்டிருந்ததுடன் மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன் வழங்கல் வசதி வீதத்தினையும் அவற்றின் தற்போதைய மட்டங்களான முறையே 4.50 சதவீதத்திலும் 5.50 சதவீதத்திலும் பேணுவது என தீர்மானித்தது. குறிப்பிட்ட சில நிதியியல் சாதனங்களின் கடன் வழங்கல் வீதங்கள் தொடர்ந்தும் உயர்வாக இருப்பதனைப் பரிசீலனையில் கொண்டு, சபையானது கொடுகடன் அட்டைகள் தொடர்பான வட்டி வீதங்களின் மீதான உச்ச எல்லையினை ஆண்டொன்றிற்கு 18 சதவீதத்திற்கும், முன்கூட்டியே ஒழுங்குசெய்யப்பட்ட தற்காலிக மேலதிகப் பற்றுகள் மீதான வட்டி வீதங்களை ஆண்டிற்கு 16 சதவீதத்திற்கும், அடகு பிடித்தல் வசதிகள் மீதான வட்டி வீதங்களை ஆண்டிற்கு 10 சதவீதத்திற்கும் கீழ்நோக்கித் திருத்துவதற்கு தீர்மானித்திருக்கிறது. மேலும், கொடுகடன் வசதிகளின் மீது விதிக்கப்படுகின்ற கிரமமான வட்டி வீதங்களுக்கு மேலான தண்ட வட்டி வீதங்கள் 2 சதவீதப் புள்ளிகளில் மட்டுப்படுத்தப்பட வேண்டும் என்ற அவசியத்தினைக் கருத்திற்கொண்டிருந்தது. இவ்

ஓமுங்குமுறைப்படுத்தப்பட்ட வட்டி வீதங்கள் நடைமுறைக்கிடுவதற்கான பணிப்புரைகள் மிக விரைவில் விடுக்கப்படும். மத்திய வங்கி உள்ளாட்டு மற்றும் உலகளாவிய பேரண்டப் பொருளாதாரத்தினையும் நிதியியல் சந்தை அபிவிருத்திகளையும் தொடர்ந்தும் கண்காணித்துவரும் என்பதனையும் குறைக்கப்பட்ட பணவீக்கத்தினைக் கருத்திற்கொண்டு தாமதமெதுவுமின்றி பொருளாதாரத்தினை உயர்ந்த வளர்ச்சிப் பாதைக்குத் திருப்புவதற்கு உதவுகின்ற விதத்தில் மேலும் வழிமுறைகளை எடுக்கும்.

கொள்கை வீதங்களும் நியதி ஒதுக்கு வீதங்களும் மாற்றப்படவில்லை

| | |
|----------------------------|-------|
| துணைநில் வைப்பு வசதி வீதம் | 4.50% |
|----------------------------|-------|

| | |
|----------------------------------|-------|
| துணைநில் கடன் வழங்கல் வசதி வீதம் | 5.50% |
|----------------------------------|-------|

| | |
|-------------|-------|
| வங்கி வீதம் | 8.50% |
|-------------|-------|

| | |
|-----------------------|-------|
| நியதி ஒதுக்கு விகிதம் | 2.00% |
|-----------------------|-------|

ஓமுங்குமுறைப்படுத்தப்பட்ட வட்டி வீதங்கள் கீழ்நோக்கித் திருத்தப்பட்டுள்ளன.

| | |
|--|--------|
| கொடுக்கடன் அட்டைகள் மீதான உயர்ந்தபட்ச வட்டி வீதங்கள் | 18.00% |
|--|--------|

| | |
|--|--------|
| முன்கூட்டியே ஓமுங்குசெய்யப்பட்ட தற்காலிக மேலதிகப் பற்றுக்கள் மீதான உயர்ந்தபட்ச வட்டி வீதம் | 16.00% |
|--|--------|

| | |
|--|--------|
| அடகு பிடித்தல் வசதிகள் மீதான உயர்ந்தபட்ச வட்டி வீதம் | 10.00% |
|--|--------|

| | |
|---|------------------------|
| கிரமமான வட்டி வீதங்களுக்கு மேலான தண்ட வட்டி வீதம் | 2.00 சதவீதப் புள்ளிகள் |
|---|------------------------|

தகவல் குறிப்பு:

நாணயக் கொள்கை பத்திரிகை மாநாடு இலங்கை மத்திய வங்கியின் கேட்போர் கூடத்தில் 2020 ஒகத்து 20ஆம் திகதி மு.ப. 11.00 மணிக்கு நடைபெறும்.

நாணயக் கொள்கை மீதான அடுத்த கிரமமான அறிக்கை 2020 ஒத்தோபர் 08ஆம் நாளன்று வெளியிடப்படும்.

தரவு இணைப்புக்கள்:

அட்டவணை 01: உண்மை மொத்த உள்ளாட்டு உற்பத்தி வளர்ச்சி (தற்காலிகமானவை)

| பொருளாதார நடவடிக்கைகள் | ஆண்டிற்கு ஆண்டு % மாற்றம் | | | | | | | | | | |
|------------------------|---------------------------|--------------|--------------|--------------|------------|--------------|--------------|--------------|--------------|------------|------|
| | 2018 | | | | | 2019 | | | | | |
| | 1ஹ் காலாண்டு | 2ஹ் காலாண்டு | 3ஹ் காலாண்டு | 4ஹ் காலாண்டு | வருடாந்தம் | 1ஹ் காலாண்டு | 2ஹ் காலாண்டு | 3ஹ் காலாண்டு | 4ஹ் காலாண்டு | வருடாந்தம் | |
| வேளாண்மை | 5.9 | 6.6 | 5.1 | 8.2 | 6.5 | 5.0 | 1.5 | 1.0 | -4.1 | 0.6 | -5.6 |
| கைத்தொழில்கள் | 1.6 | 3.5 | 3.5 | -3.4 | 1.2 | 3.9 | 1.6 | 3.5 | 1.4 | 2.7 | -7.8 |
| பணிகள் | 5.1 | 4.6 | 4.4 | 4.2 | 4.6 | 3.7 | 0.7 | 2.1 | 2.7 | 2.3 | 3.1 |
| மொத்தஉற்பத்தி | 3.8 | 4.0 | 3.7 | 1.9 | 3.3 | 3.7 | 1.1 | 2.4 | 2.0 | 2.3 | -1.6 |

மூலம்: தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம்

அட்டவணை 02: பணவீக்கம்

| மாதம் | | திசை 19 | சன 20 | பெப் 20 | மாச் 20 | ஏப் 20 | மே 20 | ஜூன் 20 | ஜூலை 20 |
|---|-------------------|---------|-------|---------|---------|--------|-------|---------|---------|
| முதன்மைப் பணவீக்கம் (ஆண்டுக்கு ஆண்டு % மாற்றம்) | கொநுவிக(2013=100) | 4.8 | 5.7 | 6.2 | 5.4 | 5.2 | 4.0 | 3.9 | 4.2 |
| | தேநுவிக(2013=100) | 6.2 | 7.6 | 8.1 | 7.0 | 5.9 | 5.2 | 6.3 | - |
| மையப் பணவீக்கம் (ஆண்டுக்கு ஆண்டு % மாற்றம்) | கொநுவிக(2013=100) | 4.8 | 3.0 | 3.2 | 2.9 | 3.1 | 2.9 | 3.1 | 3.2 |
| | தேநுவிக(2013=100) | 5.2 | 3.9 | 3.4 | 3.2 | 3.2 | 3.7 | 4.4 | - |

மூலம்: தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம்

அட்டவணை 03: நாணயத் துறை அபிவிருத்திகள் (தற்காலிகமானவை)

| குறிகாட்டி | வெளிநின்ற தொகை (ரூ.பில்லியன்) | | | | | ஆண்டிற்கு ஆண்டு % மாற்றம் | | | | |
|---------------------------------------|-------------------------------|------------|-----------|----------|------------|---------------------------|------------|-----------|----------|------------|
| | பெப் 20 | மாச் 20 | ஏப் 20 | மே 20 | யூன் 20 | பெப் 20 | மாச் 20 | ஏப் 20 | மே 20 | யூன் 20 |
| ஒதுக்குப் பணம் | 963 | 1,014 | 1,022 | 997 | 869 | 0.03 | 5.3 | 10.5 | 17.3 | -0.6 |
| விரிந்த பணம் (M _{2b}) | 7,793 | 8,098 | 8,259 | 8,293 | 8,365 | 8.4 | 11.6 | 13.2 | 13.7 | 14.0 |
| தேறிய வெளிநாட்டுச் சொத்துக்கள் | 127 | 63 | 119 | -15 | 24 | 232.5 | 104.8 | 0.6 | -113.5 | -78.1 |
| தேறிய உள்ளாட்டுச் சொத்துக்கள் | 7,666 | 8,036 | 8,140 | 8,308 | 8,341 | 5.2 | 11.3 | 13.4 | 15.6 | 15.4 |
| அரசாங்கத்திற்கான தேறிய கொடுக்டன் | 2,928 | 3,199 | 3,264 | 3,428 | 3,562 | 9.5 | 22.4 | 26.2 | 32.1 | 33.5 |
| அரசு கூட்டுத்தாபனங்களுக்கான கொடுக்டன் | 833 | 868 | 934 | 953 | 951 | 16.5 | 23.6 | 28.7 | 31.1 | 30.3 |
| தனியார் துறைக்கான கொடுக்டன் | 5,824 | 5,944 | 5,958 | 5,888 | 5,834 | 4.8 | 6.5 | 7.6 | 6.4 | 4.3 |
| விரிந்த பணம் (M ₄) | 9,676 | 9,973 | 10,160 | 10,199 | 10,262 | 9.6 | 12.0 | 13.3 | 13.6 | 13.4 |

முலம்: இலங்கை மத்திய வங்கி

அட்டவணை 04: வட்டி வீதங்கள்

| வட்டி வீதம் (%) | பெப் 20 முடிவில் | மாச் 20 முடிவில் | ஏப் 20 முடிவில் | மே 20 முடிவில் | யூன் 20 முடிவில் | யூலை 20 முடிவில் | 2020 ஒக்டோபர் 19 இல் உள்ளவாறு |
|--|------------------|------------------|-----------------|----------------|------------------|------------------|-------------------------------|
| மத்திய வங்கியின் கொள்கை வீதங்கள் | | | | | | | |
| துணைநில் வைப்பு வசதி வீதம் | 6.50 | 6.25 | 6.00 | 5.50 | 5.50 | 4.50 | 4.50 |
| துணைநில் கடன்வழங்கல் வசதி வீதம் | 7.50 | 7.25 | 7.00 | 6.50 | 6.50 | 5.50 | 5.50 |
| நிறையேற்றப்பட்ட சராசரி அழைப்புப் பணவீதம் | 6.95 | 6.75 | 6.40 | 5.84 | 5.52 | 4.53 | 4.53 |
| திரைசேரி உண்டியல் விளைவுகள் (முதலாந்தரச் சந்தை) | | | | | | | |
| 91-நாள் | 7.42 | 7.00 | 6.75 | 6.69 | 5.50 | 4.59 | 4.59 |
| 182-நாள் | 8.06 | 7.25 | 6.80 | 6.82 | 5.53 | 4.68 | 4.71 |
| 364-நாள் | 8.58 | 7.50 | 7.00 | 6.93 | 5.66 | 4.86 | 4.90 |
| கடன்வழங்கல் வீதங்கள் | | | | | | | |
| சராசரி நிறையேற்றப்பட்ட முதன்மைக் கடன்வழங்கல் வீதம் (வாராந்தம்) | 9.47 | 9.24 | 9.49 | 9.16 | 8.48 | 7.47 | 7.00 ^(a) |
| சராசரி நிறையேற்றப்பட்ட கடன்வழங்கல் வீதம் | 13.36 | 13.22 | 13.08 | 12.96 | 12.64 | 12.29 | - |
| சராசரி நிறையேற்றப்பட்ட புதிய கடன்வழங்கல் வீதம் | 12.54 | 12.19 | 11.67 | 11.68 | 11.18 | 9.85 | - |
| வைப்பு வீதங்கள் | | | | | | | |
| சராசரி நிறையேற்றப்பட்ட வைப்பு வீதம் | 8.06 | 7.90 | 7.77 | 7.57 | 7.38 | 7.16 | 6.74 |
| சராசரி நிறையேற்றப்பட்ட நிலையான வைப்பு வீதம் | 9.83 | 9.65 | 9.51 | 9.26 | 9.00 | 8.69 | 8.26 |
| சராசரி நிறையேற்றப்பட்ட புதிய வைப்பு வீதம் | 8.55 | 8.22 | 7.83 | 7.83 | 7.20 | 5.78 | - |

மூலம்: இலங்கை மத்திய வங்கி